1982 பிப்ரவரி 12]

மாண்புமிகு திரு. எஸ். இராகவானந்தம் : துணைத் தலைவர் அவர்களே, அதைத்தான் நான் சொன்னேன். அந்த அலுவலகத்திற்கு வந்தபின்னால் 15 நாட்களுக்குள் கொடுக்கப் பட்டுவிடுகிறது என்ற விவரம் இருக்கிறது. ஆகவே ஆண்டுக் கணக்கில் எந்த மனுவும் கிடப்பில் இல்லை என்று பதில் வந்திருக்கிறது.

தமிழ்நாட்டிலுள்ள 'பண்டாரத்தார்' சமூகத்தினர்.

*வினா எண். 179—திரு. எம். சின்னசாமி : மாண்புமிகு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா :—

(அ) தமிழ்நாட்டில் 'பண்டாரத்தார்' சமூக மக்களிடமிருந்து அவர்களைத் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வந்துள்ளதா?

(ஆ) ஆம் எனில், அதன்மீது என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது?

மாண்புமிகு திரு. எம். விஜயசாரதி : (அ) ஆம்.

(ஆ) தாழ்த்தப்பட்ட இனத்தோருக்குரிய அடிப்படை பண்பியல்புகள் 'பண்டாரத்தார்' என்னும் இனத்தவரிடையே இல்லை. இவ்வினத்தவருக்கு தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்படுவதற்குரிய தகுதிகளில்லை. எனவே இதன் மீது மேல் நடவடிக்கை தேவையில்லை என முடிவு எடுக்கப்பட்டது.

திரு. எம். சின்னசாமி : துணைத் தலைவரவர்களே, பண்டாரத்தாரர் சமூகத்தினர் பெரும்பாலும் கோவில்களில் பூஜை செய்தல், பூ வியாபாரம் செய்தல் போன்ற பணிகளைச் செய்தல், சொற்ப வருமானத்தில் வாழ்கிறார்கள். அவர்களுடைய பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில் அவர்கள் ஆதிதிராவிடர் போல இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் குழந்தைகள் பள்ளிக்குச் படிக்க வாய்ப்பு இல்லை. பொருளாதார நிலையில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பதால அவர்களை ஆதிதிராவிடர் பட்டியலில் சேர்ப்பதற்கு மாநில அரசு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யுமாஎன்று அறியவிரும்புகிறேன்.

(முற்பகல் 10.10)

மாண்புமிகு திரு. எம். விஜயசாரதி: மாண்புமிகு தலைவர் அவர்களே, மாநில அரசினைப் பொறுத்தவரையில் ஒரு இனத்தை பழங்குடியினர் பட்டியலிலோ அல்லது தாழ்த்தப் பட்டவர்கள் பட்டியலிலோ சேர்ப்பதற்கு மத்திய அரசிற்கு பரிந்துரை செய்வதற்கு சில நடைமுறை விதிகள் உள்ளன. தாழ்த்தப்பட்டவர் பட்டியலில் அவர்களைச் சேர்க்கின்ற விதி முறைகளிலே கொடுக்கப்பட்ட பழக்கவழக்கங்கள் அவர்களிடம் இல்லாத காரணத்தால் தாழ்த்தப்பட்டவர்களுக்குரிய அடிப்படைப் பண்புகளை அவர்கள் பெற்றிராத காரணத்தால் அவர்களைச் சேர்க்க இயலவில்லை.

அதுமட்டுமல்ல. இந்திய அரசினர், பாராளுமன்ற இணைத் தேர்வுக குழுவும், தாழத்தப்பட்டோர், பழங்குடியினர், நலப் பணிகளில் ஈடுபட்டுள்ள பல்வேறு சங்கங்களும் பரிந்துரை செய்து தாழ்ததப்பட்டோர் பழங்குடியினா பட்டியல்களில் சேர்க்குமாறு கோரிய பல்வேறு இனங்களைக் கொண்டு இந்திய அரசினரால் அவற்றின்மீது தமிழநாடு அரசின் குறிப்புரைகள் தருமாறு கோரி அனுப்பியுள்ள பட்டியல்களிலும் இந்த பண்டாரத்தார் இனம் இடம் பெறவில்லை. மேற்கண்ட காரணங்களால் இதைப் பரிசீலனை செய்வதற்கு இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. ஜி. மூர்த்தி.: தலைவரவர்களே, தாழ்த்தப்பட்ட மக்களின் பட்டியலிலே சேர்ப்பதற்கான நார்ம்ஸ் என்னென்ன? என்னென்ன தகுதிகள் இருக்கவேண்டும்? ரெட்டி, காப்பு, கம்மா போன்ற சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் முற்பட்டவர்கள். அவர்கள் மலைவாழ் மக்கள் போல போலிச் சான்றிதழ் பெற்று பல இடங்களிலே வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்கள். அந்தத் தகவல் அரசுக்குத் தெரியுமா? இப்படித் தெரிந்தால் அதுபற்றி அரசு நடவடிக்கை எடுக்குமா?

மாண்புமிகு திரு. எம். விஜயசாரதி: தலைவரவர்களே, மூலக்கேள்வி ஒரு குறிப்பிட்ட இனத்தைப் பற்றியது. ஒரு இனத்தைப் பழங்குடியினர் பட்டியலிலோ அல்லது தாழ்த்தப்பட்டவர்களின் பட்டியலிலோ சேர்க்கவேண்டும் என்றால் அதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து அதிலே தனியாக கவனம் செலுத்தி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வது மட்டுமே மாநில அரசினுடைய பணியாக இருந்துவருகிறது. ஆனால் மாண்புமிகு உறுப்பினர் அவர்கள தனியான இனங்கள் பற்றி தனிக்கேள்வி போட்டால் அதற்குரிய விடையளிக்கப்படும் என்பதைத் தெரிவித்து கொள்கிறேன்.

TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY
வாய்மையே வெல்லும்
TRUTH ALONE TRIUMPHS

படாளம் கிராமத்தில் பழங்குடியினருக்கு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள வீடுகள்.

*வினா எண். 180—திரு. எஸ். டி. உகம்சந்த்: மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) செங்கற்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் படாளம் கிராமத்தில் பழங்குடியினருக்கு கட்டிக் கொடுக்கப் பட்டுள்ள வீடுகள் இடிந்துள்ளது அரசுக்குத் தெரியுமா?

(ஆ) புதிய குடியிருப்புகள் அம்மக்களுக்குக் கட்டிக் கொடுக்கப்படுமா?

மாண்புமிகு திரு. எம். விஜயசாரதி: (அ) மதுராந்தகம் வட்டம், படாளம் கிராமத்தில் சமுதாய வளர்ச்சி திட்டத்தின் கீழ் 1960-ம் ஆண்டு இருளர் குடும்பங்களுக்கு 17 வீடுகள கட்டப் பட்டன. தற்சமயம் அவைகளில் 8 வீடுகளில் இருளர்கள்